

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம்,
வேலூர் மாவட்டம்

Prematric (9th to 10th std) & Postmatric (11th to 12th std) Scholarship Renewal Process for 2021-22

புதுப்பித்தல் பணி (Renewal Process)

செயல்முறை சுருக்கம் :

* முதலில் Office login- ஐ திறந்து, **Scholarship Menu** -ஐ click செய்து, அனைத்து மாணாக்கர்களையும் **Renewal option** -ஐ பயன்படுத்தி select all செய்து Renewal செய்ய வேண்டும்.

* பிறகு, **Update Renewed Appln. Menu**-ஐ பயன்படுத்தி,

(i) **Transfer or Discontinue** செய்ய வேண்டிய மாணாக்கர்களின் பெயர் முன்பு தோன்றும் Radio button - ஐ click செய்து Transfer or Discontinue செய்துக் கொள்ளலாம்.

(ii) கட்டாயமாக அனைத்து மாணாக்கர்களின் **ஆதார் எண்** மற்றும் **வங்கி கணக்கு விவரங்களை** மாணாக்கர்களின் **Registration ID**- மீது click செய்து, சரி செய்து கொள்ள வேண்டும்.

* **Submit button** விரைவில் அனுமதிக்கப்படும்.